

முகவரி முக்கியம்

- நீலா

மணி மாலை ஐந்து.

குளீர்காலம் முடிந்து வசந்த காலம்
ஆரம்பித்துவிட்டதல்லாவா?

6 வயது ரேஞ்சர் வீட்டுக்கு வெளியே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள். ரேஞ்சரவின் குடும்பம் நீயுயார்க்கிலிருந்து இலண்டன் வந்து இரு வாரங்கள்தான் ஆகி இருந்தன. ஆனால் அதற்குள் அவனுக்கு அந்த வீதி சலித்துப்போய்வீட்டது. அடுத்த வீதிக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று ஆவலாய் இருந்தது. ஆனால் அம்மா தீட்டுவார்களே!

சுற்று முற்றும் பார்த்தாள் ரேஞ்சர். அம்மாவைக் காணவில்லை. தனது வீட்டு வாசலைத் தீரும்பித் தீரும்பிப் பார்த்துபடியே மெதுவாக சைக்கிளை ஓட்டிக் கொண்டு அடுத்த தெருவுக்குச் செல்லவானாள். அடுத்த தெருவிலிருந்து இன்னும் சிற்று தூரம் சென்று பார்க்க ஆசை எழுந்தது. ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் சைக்கிளை விரைவாக மிதித்தாள். சுற்று தூரத்திலிருந்த ஒரு பூங்காவின் நுழைவு வாயில் அவனை மிகவும் கவர்ந்தது.

பூங்காவினுள் சைக்கிளைச் செலுத்தினாள். அந்தப் பூங்கா மிகவும் அழகாகவும் பெரியதாகவும் இருந்தது. பச்சைப் பசேலன்ற புல்லெல்லீகள், வண்ண வண்ண யலர்கள், சின்னச் சின்னப் பறவைகள் என்று அதன் அழகு கொள்ளள கொண்டது. அந்த அழகை ரசித்துக் கொண்டே பூங்காவினுள் வெகுதூரம் வந்துவிட்டாள். பூங்காவின் ஒரு மூலையில் அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தைப் பார்க்கவும் மிகவும் உற்சாகமானாள் ரேஞ்சர். அவனைப் பேரவ பல

பீள்ளைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். மனம் போன போக்கில் சறுக்குமரத்தில் விளையாடினாள். ஊஞ்சலில் நின்று கொண்டே ஆடி சாகசம் செய்தாள். அம்மாதான் அருகில் இல்லையே! நேரம் போனதே தெரீயவில்லை. பீள்ளைகள் ஓல்லெவாருவாய் தமது பெற்றோர்க்கணுடன் வீடு தீரும்ப ஆரம்பித்தனர். மரத்தடியில் அணிலெலான்று





கொட்டையைக் கொறித்துத் தீன்று கொண்டிருந்ததைப் பார்த்த ரோஜாவுக்குப் பசி எடுத்தது. வீட்டுக்குச் செல்ல தனது சைக்கிளை எடுத்தாள். ஆனால் அவளுக்கு எந்தத் தீசையில் செல்வது என்று தெரியவில்லை. உத்தேசமாக சைக்கிளை மிதித்தாள். வழி நீண்டுகொண்டே சென்றது. ஆனால் வாயில் வரவில்லை. களைப்பாக இருந்தது. சைக்கிளை நீறுத்திலிட்டு இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். அம்மாவின் நீணைவு வந்ததும் அழுகை வந்தது.

அவள் அழுவதைக் கண்டு அவ்வழியாகச் சென்ற அழுதா அக்கா அவளை உதவிக்கு வந்தாள். அவளை வீட்டில் கொண்டு விடுவதாக ஆறுதல் அளித்த அக்கா ரோஜாவிடம் அவள் வீட்டின் முகவரியைக் கேட்டாள். ஆனால் ரோஜா முகவரி தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள். அதைப் புரிந்து கொண்ட அழுதா அக்கா அவள் வீட்டு தொலைபேசி எண்ணைக் கேட்டாள். ஜேயோ, ரோஜாவுக்கு அதுவும் தெரியவில்லையே!!! ரோஜாவுக்குப் பயயாக இருந்தது. பெரிதாக அழு ஆரம்பித்தாள். அழுதா அக்காவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவளைத் தனியே விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. நேரம் சென்று கொண்டிருந்தது. லேசாக இருட்ட ஆரம்பித்தது. அழுதா அக்கா ரோஜாவை காவல் நிலையத்தில் சென்று விட்டு விட முடிவு செய்து எழுந்தாள்.

ஆனால் அதற்குள் ரோஜாவின் அம்மா அவளைத் தேடிக் கொண்டு புத்தமாக அங்கு வர. ரோஜா அழுதுகொண்டே ஓடிச் சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டாள். அவளை அன்பாக அணைத்துக் கொண்ட அம்மா அழுதா அக்காவுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

அழுகையை நீறுத்திய ரோஜா அம்மாவிடம் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?

“அம்மா, நம்ம வீட்டு ஃபோன் நம்பர் என்னம்மா?”

செல்லக் குழந்தைகளே, உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும் உங்களுக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் அம்மாவிடம் கேட்டு இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்.

